

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

களனி பல்கலைக்கழகத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, தேரிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்கள், பொழிப்பாக்கப்பட்ட முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1978 இன் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 107(5) உப பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையினதும், 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தினதும் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

நிதிக்கூற்றுக்கள் பல்கலைக்கழகத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, பல்கலைக்கழகத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது பல்கலைக்கழகத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் மன்றம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

பல்கலைக்கழகத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பல்கலைக்கழகத்தின் வருடாந்த மற்றும் காலாதித்யான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப்பரப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி பல்கலைக்கழகம் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக பல்கலைக்கழகத்தின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலைமையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக பல்கலைக்கழகத்தின் தொடர்ந்தியங்குவது தொடர்பாக அடிப்படையின் பயன்பாட்டின் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால்,

நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் மன்றத்தின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பல்கலைக்கழகத்தின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க பல்கலைக்கழகம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள் விதிகள் மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு	இணக்கமின்மை	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணக் கோவையின் நிதிப்பிரமாணம் 571	02 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் முதல் கொண்டு வரப்படுகின்ற கூட்டுப் பெறுமதி ரூபா 12,504,525 ஆன பாதுகாப்பு வைப்புக்கள் மற்றும் 05 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் முதல் கொண்டு வரப்படுகின்ற ரூபா 15,363,991 நூலக புத்தக வைப்புக்கள் என்பவற்றைத் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வில்லை.	விண்ணப்பம் சமர்ப்பிக்காமை, செல்லுபடியான முகவரி அல்லது தொலை பேசி இலக்கம் பல்கலைக்கழகத்திடம் காணப்படாமை மற்றும் சில நிறுவனங்கள் தற்போது செயற்பாடற்ற நிலையில்	நிதிப் பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

காணப்பட்டதன்
காரணமாக இந்த
வைப்புக்களைச்
செலுத்துவதற்கு
முடியாதிருந்ததுடன்
உரிய மாணவர்கள்
கோரிக்கையிட்டதன்
பின்னர் நூலக
வைப்புக்கள்
செலுத்தப்படும்.
அவ்வாறே 05
வருடங்களை
விஞ்சிய
வைப்புக்களுக்காக
உரிய பகுப்பாய்வு
நடவடிக்கைகளை
மேற்கொண்டு
தேவையான
நடவடிக்கைகள்
எதிர்காலத்தில்
எடுக்கப்படும்.

(ஆ) 2014 பெப்ரவரி 11 ஆந் திகதிய 2014/02 என்ற முகாமைத்துவ சேவைகள் சுற்றறிக்கையின் 4(ii) ஆம் பந்தி	ஆராய்ச்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்ட திகதியில் இருந்து 06 மாதங்களுக்குள் அதனைப் பயன்படுத்துவதற்கு அதன் முன்மொழிவுகளுக்குரிய செயல்நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம் செயல் முன்னேற்றத்தில் உள்ளடக்கிய இடைக்கால ஆராய்ச்சி அறிக்கை ஒன்று ஆராய்ச்சி முகாமைத்துவத்திற்கான குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டியிருந்த போதிலும் நடப்பாண்டில் ஆராய்ச்சிப் படியாக ரூபா 10,693,540 பெற்றிருந்த 29 கல்விசாரா நிறைவேற்று உத்தியோகத்தார்களினால் இடைக்கால ஆராய்ச்சி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.	இந்த நிபந்தனைகளுக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கம் அதிக அளவில் எதிர்ப்புத் தெரிவித்தமை மற்றும் அந்த ஆராய்ச்சிப் படிகள் கையளிக்காமல் சம்பளத்தின் ஒரு பகுதியாக இருந்ததைப் போன்ற அந்தப் படிகளையும் உள்ளடக்கி மொத்த சம்பளமும் வருமான வரியின் கீழ் வருவதாக உபவேந்தருக்கு அறிவிக்கப்பட்டுள் ளது.	சுற்றறிக்கை ஆலோசனையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
--	---	--	--

(இ) 2023 சனவரி 18 ஆம் திகதிய BD/HRD/126/214/19/2023 என்ற	பிணைமுறிகளை மீறியதன் அடிப்படையில் நடப்பாண்டின் போது அறவிடப்பட்ட ரூபா 194,401,919 இனை	இந்த திறைசேரிக்கு அனுப்புவதற்கு இதுவரை	நிதி திறைசேரி சுற்றறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை
--	--	--	--

திறைசேரி செயலாளரின் உள்ளடக்கிய நடவடிக்கை எடுத்தல்	கடிதத்தின் 5 ஆம் பந்தி கூட்டுமொத்தமாக ரூபா எடுக்கப்படவில்லை. வேண்டும்.
717,291,990 தொகையை திறைசேரிக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 717,160,997 மிகையாக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மிகை ரூபா 2,346,239,282 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 1,629,078,285 வீழ்ச்சி அவதானிக்கப்பட்டது. இதற்காக பிரதானமாக மாற்றல்கள் அல்லாத மூலதனக் கொடுக்கல் வாங்கல்களின் மூலம் கிடைக்கின்ற வருமானம் குறைவடைந்தமை மற்றும் மூலதனம் மற்றும் வருமான செலவினம் அதிகரித்தமை காரணமாக இருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) கணனி மற்றும் தொழில்நுட்பவியல் கட்டிடத்தில் நூலகம் ஒன்றை அமைப்பதற்காக 185.8 சதுர மீற்றர் இடம் ஒன்று 2017 ஆம் ஆண்டின் போது ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் அதில் உத்தேசிக்கப்பட்ட நூலகம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கவில்லை. அதாவது அந்த நூலகத்திற்காக 2019 ஆம் ஆண்டு முதல் 2020 திசெம்பர் 31 வரையான காலத்தில் ரூபா 7,935,048 பெறுமதியான 709 புத்தகங்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்ததுடன் அந்த புத்தகங்கள் தொடர்புடைய மாணவர்களால் பயன்பாட்டிற்கு எடுக்கப்படாமல் பல்கலைக்கழகத்தின் பிரதான நூலகத்தில் 05 வருடங்களுக்கு அண்மித்த காலம் முதல் காணப்பட்டது.	கணனி பீடத்தின் நூலகம் ஒன்று காணப்படாமையினால் மாணவர்கள் பிரதான நூலகத்திற்கு வருகை தந்து அந்தப் புத்தகங்களைப் பயன்படுத்துகின்றமையும் தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு தளபாடம் மற்றும் உபகரணங்கள் பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் அந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் பிரதான நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள பீடத்திற்குரிய சகல புத்தகங்களும் மீண்டும் கணனி மற்றும் தொழில்நுட்ப பீடத்தில் மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்க முடியும்.	திட்டமிடப்பட்ட பிரகாரம் நூலகத்தை அமைத்து மாணவர்களின் பயன்பாட்டிற்காக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

- (ஆ) 01 வருடம் முதல் 05 வருடங்களுக்கு இடையிலான காலம் முதல் அறவிடப்படாமல் காணப்படுகின்ற கூட்டுப்பெறுமதி ரூபா 77,823,917 ஆன ஊழியர் கடனை அறவிடுவதற்கு முறையான வேலைத் திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டிருக்கவில்லை.
- 05 வருட காலத்தில் அறவிடுவதற்காக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கடன் சுற்றறிக்கையின் பிரகாரம் விழா மாதங்களின் போது அறவிடப்படாமையினால் 05 வருடங்களை விஞ்சி அறவிடப்படாது காணப்பட்டது.
- ஊழியர் கடன் மீதியை விரைவாக அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- (இ) உடன்படிக்கையை மீறிய 40 விரிவுரையாளர்களிடம் இருந்து 2017 ஆம் ஆண்டு முதல் மீளாய்வாண்டின் இறுதியில் உள்ளவாறு அறவிட வேண்டிக் காணப்பட்ட ரூபா 436,728,258 கூட்டுத்தொகையினை அறவிடுவதற்காக முறையான வேலைத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.
- சேமலாப நிதியம் மற்றும் ஓய்வூதிய தொகையில் அவர்களின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் அறவிடப் படுவதுடன் செலுத்துவதை புறக்கணித்த அங்கத்தவர்கள் தொடர்பான தகவல்கள் மோசடி மற்றும் புலனாய்வு விசாரணை அலுவலகத்திற்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் 03 மாதங்களை விட செலுத்தாத அங்கத்தவர்களுக்கும் பிணையாளர்களுக்கும் பிரதியுடன் மீள் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
- அறவிட வேண்டிய பிணைமுறிகளின் பெறுமதிகளை விரைவாக அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- (ஈ) உயர் கல்வி அமைச்சின் விரிவாக்கல் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை துரிதப்படுத்தும் செயற்திட்டத்தின் மூலம் விஞ்ஞான பீடத்திற்கு வழங்கப்பட்ட கணனி மற்றும் துணைப் பாகங்கள் தொடர்பாக பல்கலைக்கழகத்தால் 2023 திசெம்பர் 31 ஆந் திகதி மேற்கொள்ளப்பட்ட பௌதீக பரிசோதனையின் போது ரூபா 1,625,000 பெறுமதியான 05 Laptop கணனிகள் தொலைந்திருந்தமை இனங்காணப்பட்ட போதும் முறையான பரிசோதனை ஒன்றை நடத்தி பொறுப்புவாய்ந்தவரிடம் ஆரம்ப விசாரணை அறிக்கையின் பிரகாரம் பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்களுக்கி டையே ஒரு உத்தியோகத்தரிடமிருந்து Laptop கணனிகள் 05 இன் பெறுமதியில் 25 சதவீத மிகைக் கட்டணத்தை உள்ளடக்கி சேமலாப நிதியத்தில் இருந்தும், ஏனைய பொறுப்புவாய்ந்த உத்தியோகத்தர்களின் சேமலாப நிதிய
- பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

இருந்து உரிய நடத்தை அறவிடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

விண்ணப்பம் கிடைத்த பின்னரும் பெறுமதி ரூபா 2,041,645 இனை அறவிடுவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் இது தொடர்பாக பொலிஸிக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் அந்த தீர்மானத்தின் அடிப்படையில் நிறுத்திவைக்கப்பட்ட தொகையை விடுவிப்பதற்கோ அல்லது விடுவிக்காமல் இருப்பதற்கோ நடவடிக்கை எடுக்கப்படும்.

3.2 பெறுகைகள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2012 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலத்தில் தேவையினை சரியாக இனங்காணாமல் பல்கலைக்கழகத்தால் கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 4,591,538 பெறுமதியான காகிதாதிகள் மற்றும் பராமரிப்பு பொருள் இருப்பு மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதி வரையிலும் குறைவாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது.	களஞ்சிய இருப்பு மெய்மையாய்வு அறிக்கையின் பரிந்துரையை அமுல்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழு அறிக்கையின் பிரகாரம் தற்போது பிரிவுகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்ட இருப்புக்களின் பெறுமதி ரூபா 71,457 ஆக இருந்ததாக சுற்றறிக்கையின் பிரகாரம் இருப்புக்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	இழப்பு மற்றும் காலாவதியான இருப்புக்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். தேவையினை சரியாக இனங்கண்டு கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) 2020 ஆம் ஆண்டின் போது நிர்மாண நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு 18 மாத காலத்தில் பூர்த்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்ட 4 மாடிகளை உடைய பஞ்சாராம விடுதிக் கட்டிடத்தின் நிர்மாண நடவடிக்கைகள் 2021 யூன் 21 ஆம் திகதிய கல்வி அமைச்சின் பணிப்பாளரின் (உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி) கடிதத்தின்	தேசிய திட்டமிடல் திணைக்களத்தால் ரூபா 245 மில்லியன் வெளிநாட்டு மாணவர்களுக்காக 560 சதுர அடியான தனி மாடி கட்டிடமொன்று பல்கலைக்கழகத்தின் மூலம் உழைக்கப்பட்ட நிதியத்தில் இருந்து நிர்மாணிப்பதற்கு பரிந்துரை	பொறுப்புவாய்ந்த தரப்பினரிட மிருந்து நடத்தை அறவிடுவதற்கோ அல்லது ஏனைய நிர்மாணங்களுக்காக பயன்படுத்துவதற்கே கா நடவடிக்கை எடுத்தல்

ஆலோசனையின் பிரகாரம் இரு செய்யப்பட்டுள்ளது.
தரப்பினரின் இணக்கப்பாட்டின்
அடிப்படையில் உடன்படிக்கை
இரத்துச் செய்து நிர்மாணம்
நிறுத்தப்பட்டிருந்தது.
நிர்மாணத்திற்காக தேவையான
ஆரம்ப அங்கீகாரம் இன்றி இந்த
நிர்மாணங்கள் ஆரம்பிக்கப்பட்டதன்
காரணமாக ஒப்பந்தகாரருக்கு
செலுத்தப்பட்ட ரூபா 65,457,463
தொகை அரசாங்கத்திற்கு ஏற்பட்ட
நிதி நட்டமாக இருந்ததுடன் அது
தொடர்பாக பொறுப்பு வாய்ந்த
தரப்பினரை இனங்கண்டு அதனை
அறவிடுவதற்கோ அல்லது இந்த
நிர்மாணங்களை ஏனைய
நிர்மாணங்களுக்காக பயன்படுத்த
முடியுமா என மதிப்பீடு செய்வதற்கோ
நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

வேண்டும்.